



World Christian Fellowship  
[www.wcflondon.com](http://www.wcflondon.com)  
[wcflondon@gmail.com](mailto:wcflondon@gmail.com)

## 12 அப்போஸ்தலர்கள்

### முடிவுரை

#### முதல் குழுவினர்:

1. சீமோன் என்னும் பேதுரு
2. அந்திரேயா
3. யாக்கோபு
4. யோவான்

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானின் பெயர்கள் பட்டியலில் மாறிமாறி இடம்பெற்றுள்ளது. பேதுருவின் பெயர் எல்லாவற்றிலும் முதலில் இடம்பெறுகிறது. ஆனால் இவர்களின் பெயர்கள் எப்போதுமே முதல் குழுவாகவே கருதப்படுகிறது.

#### இரண்டாம் குழுவினர்:

1. பிலிப்பு
2. பர்த்தொலொமேயு (அ) நாத்தான்வேல்
3. மத்தேயு
4. தோமா

இந்த இரண்டாவது குழுவும் எல்லா பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு மற்றும் தோமா ஆகிய நால்வரின் பெயர்கள் அடிக்கடி இடம் மாறி இடம்பெற்றாலும், இந்த இரண்டாம் குழுவில் பிலிப்புவின் பெயரே எப்போதும் முதலாவதாக இடம்பெறுகிறது.

## மூன்றாம் குழுவின்:

1. அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு
2. செலோத்தே என்னப்பட்ட சீமோன்
3. யாக்கோபின் குமாரனாகிய யூதாஸ்
4. யூதாஸ்காரியோத்து

எல்லா பட்டியலிலும் ஒன்றுபோலவே இடம்பெறுகிறது.

நடுவில் இருக்கும் செலோத்தே என்னப்பட்ட சீமோன் மற்றும் யாக்கோபின் குமாரனாகிய யூதாஸ் ஆகிய இருவரின் பெயர்களும் அவ்வப்போது இடம் மாறி இடம்பெறுகிறது.

ஆனால் அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபின் பெயர் முதலிலும் யூதாஸ்காரியோத்தின் பெயர் கடைசியிலும் இடம்மாறாமல் இடம்பெற்றுள்ளது.

## பேதுரு (யோனாவின் குமாரன்)

அரமாயிக் மொழியிலிருந்து கிரேக்கத்திற்கு மாற்றப்பட்டது: கல்

நிஜமான கிரேக்க பெயர் (சீமோன்): கேட்டல்

பெத்சாயிதாவைச் சேர்ந்த யோனாவின் குமாரனாகிய சீமோன் பேதுரு (மத்தேயு 16:17) ஒரு திறமையான மீன்பிடி தொழிலாளியாய் கப்பற்நகூமில் வசித்தார் (யோவான் 1:42).

பேதுரு கிரேக்க மொழியைப் பேசினாலும் அவருடைய தாய்மொழி அரமாயிக். மாற்கு 1:30ன் படி, பேதுருவின் மனைவியின் தாயாருக்கு ஏற்பட்ட ஜூரத்திலிருந்து தேவன் அவரை சுகமாக்கினார். இவரும் இவருடைய சகோதரராகிய அந்திரேயாவும், செபத்தேயுவின் குமாரர்களாகிய யாக்கோபு மற்றும் யோவான் (மாற்கு 1:16) ஆகிய இருவரோடும் கூட்டாளிகளாய் இணைந்து மீன்பிடி தொழில் செய்தனர்.

மத்தேயு 4:18-19, இவர்களை தேவன் “மனிதரைப் பிடிக்கும்” புதிய சேவைக்கு அழைக்கிறார்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் தேவனுடைய முக்கியக் கருவியாய் பேதுரு செயல்படுகிறார். சுவிசேஷத்தை தன் வாழ்நாள் முழுவதும் முழுமூச்சுடன் பிரசங்கித்த பின்பு, கி.பி. 60-69க்கு இடைப்பட்ட காலத்தில் ரோம் தேசத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார். இயேசுவைப்போல் நேராக சிலுவையில் அறையப்படுவதற்கு தான் பாத்திரவான் இல்லை என்று தன்னை தலைகீழாய்

சிலுவையில் அறையும்படிக்குக் கேட்டுக்கொண்டாராம். இவரே ரோமின் முதல் பிஷ்ப் என்று பாரம்பரியமாய் நம்பப்படுகிறது. ரோமிலுள்ள உயர்ந்த பலிபீடமான புனித பேதுரு பஸிலிகா என்ற இடத்தில் அவருடைய கல்லறை இருப்பதாக நம்பப்படுகிறது.

மற்ற சீஷர்களைப்போலல்லாமல் நாம் பேதுருவை எளிதில் அடையாளம் காணலாம். அவருடைய வாழ்க்கையில் காணப்பட்ட குறைவுகள் மற்றும் தவறுகள் நம்முடைய வாழ்க்கைக்கும் பொதுவானதே.

ஆயினும் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இவர் “அப்போஸ்தல தூணாகவும்” (கலாத்தியர் 2:9), மற்ற அப்போஸ்தலருக்கெல்லாம் அஸ்திபாரக் கல்லாகவும் விளங்கினார்.

இயேசு அவருடைய வாழ்க்கையில் இடைபடுவதற்கு முன்பு அவர் கடினமான, முரட்டுத்தனமான செயல்களை செய்யும் ஒரு மனிதராக இருந்தார். இயேசுவின் அழைப்பை பெற்றதிலிருந்து இயேசுவை மறுதலித்தது வரை ஒருவிதமான பாதுகாப்பற்ற ஒரு குழந்தையின் எளிமையை தத்தெடுத்துக்கொண்டு வாழ்ந்தார்.

இயேசுவின் பூமிக்குரிய திருச்சபையின் தலைமைப் பொறுப்பை பேதுரு ஏற்று, இயேசுவின் நாமத்தில் பல்வேறு அற்புதங்களை நடப்பிக்கிறார்.

சரித்திரம் பேதுருவை மூன்று முறை மறுதலித்தவராகவும், மனந்திரும்பியவராகவும், கிறிஸ்துவின் மூன்று விதமான கட்டளையைப் பெற்றவராகவும் அறிந்திருக்கிறது.

பேதுரு ஒரு கடினமான வைரமாய் இருந்தபோதிலும், தேவன் அவரைக் கொண்டு கிறிஸ்துவில் வெளிப்படும் கிருபையை மற்றவர்களுக்குக் காண்பிக்கவும், சர்வ வல்லமையுள்ள தேவன் மீது மக்களுக்கு விசுவாசத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்துகிறார்.

## அந்திரேயா

கிரேக்கம்: துணிச்சல்

சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயாவும் யோவான் ஸ்நானகனின் சீஷனாயிருந்தவர். இயேசுவை முதலில் அடையாளம் கண்டுகொண்டவர் இவரே.

இயேசுவுடனான அவருடைய உரையாடல், அவரை உடனே புறப்பட்டுப் போய் தனது சகோதரனாகிய பேதுருவிடம், அவரை தேவகுமாரனாகிய மேசியா என்று அறிமுகப்படுத்தத் தூண்டியது (யோவான் 1:35-42).

அதின் விளைவாக, இவரும் பேதுருவும் தங்களுடைய மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு இரட்சகரை பின்தொடர்ந்தார்கள்.

எருசலேமில் நடந்த பஸ்கா பண்டிகையின்போதும், குருத்தோலை ஞாயிற்றின்போதும் அந்திரேயாவின் கடைசி ஈடுபாட்டைப் பார்க்கிறோம். கிரேக்கர்கள் சிலர் இயேசுவைப் பார்ப்பதற்காக பிலிப்புவையும் அந்திரேயாவையும் நாடுகிறார்கள்: “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்.” பிலிப்பும் அந்திரேயாவும் இயேசுவிடம் சென்று அதைச் சொல்லுகிறார்கள் (யோவான் 12:21).

அந்திரேயா கி.பி. 80இல் சித்தியர்களுக்கும், சோக்தியர்களுக்கும், எத்தியோப்பியர்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இவர் ரோம விக்ரகங்களுக்கு ஆராதனை செய்யவில்லை என்பதினால் இவர் எதிசியர்களின் ஆளுநரான ஏகஸ் என்பவனால் சிலுவையில் அறையப்பட்டு, ஆர்கேயாவிலுள்ள பாட்ரே என்ற இடத்தில் அடக்கம்பண்ணப்பட்டார்.

## யாக்கோபு மற்றும் யோவான் (செபதேயுவின் குமாரர்கள்)

கிரேக்கம்: இடிமுழக்கத்தின் மக்கள்

செபதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் மனிதர்களை பிடிப்பதற்காய் இயேசுவினால் அழைக்கப்பட்டார்கள். இந்த இரண்டு சகோதரர்களும், பேதுருவும் இயேசுவுக்கு மிக நெருக்கமான சீஷர் வட்டாரமாய் மாறினர். இவர்களே இயேசுவின் ஜீவியத்திற்கும் ஊழியத்திற்கும், உயிர்தெழுதலுக்குமான சாட்சிகளாயிருந்துள்ளனர்.

யவீருவின் மகளுடைய உயிர்த்தெழுதல், இயேசுவின் மறுருப மலை அனுபவம், மற்றும் கெத்செமனே தோட்டத்தில் நடந்த சம்பவங்களை இவர்கள் நேரில் சாட்சியிட்டுள்ளனர்.

இவர்களுடைய உணர்ச்சிபொங்கும் ஆவியையும் வைராக்கியத்தையும், அவர்களுக்கு பிரியமில்லாத சமாரிய பட்டணத்தின் அழிவையும் விரும்பியதால், இவர்கள் இடிமுழக்கத்தின் குமாரர்கள் என்று அறியப்பட்டனர் (லூக்கா 9:51-56).

ஆயினும் அவர்கள் தேவனுடைய நோக்கத்தை செயல்படுத்துவதில் அர்ப்பணிப்போடு செயல்பட்டனர். திருச்சபையில் முக்கியமான பங்கு வகித்தனர்.

முதலாம் ஏரோது அக்கிரிப்பாவின் ஆட்சியில் யாக்கோபு கொல்லப்படுகிறார்.

பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் யாக்கோபின் இந்த இரத்தசாட்சியை மட்டுமே வேதம் ஆதாரப்பூர்வமாய் பதிவுசெய்துள்ளது.

யோவான் சுவிசேஷத்தில் “இயேசுவுக்கு அன்பான சீஷன்” என்னும் அங்கீகாரத்தோடு யோவான் அடையாளப்படுத்தப்படுகிறார்.

இயேசு சிலுவையிலறையப்பட்டபோது அந்த இடத்தில் இருந்த ஒரே சீஷர் இந்த யோவான். இயேசுவின் மரணத்திற்கு பின்பு இயேசுவின் தாயாகிய மரியானை தன்னுடைய தாயாக தத்தெடுத்துக்கொள்ளுகிறார். இயேசுவின் வெறுமையான கல்லறையை முதலில் பார்த்த சாட்சிகளில் இவரும் ஒருவர்.

டொமிடியனின் ஆட்சியில் இவர் கொதிக்கிற எண்ணெய் கொப்பறையில் போடப்பட்டு, உயிர்தப்பித்த பின்னர், பத்மூ தீவிற்கு நாடுகடத்தப்பட்டார் (வெளி. 1:9).

அந்த வறண்ட தீவில் யோவான் எதிர்காலத்தைக் குறித்த தரிசனங்களையும் ஏழு திருச்சபைகளுக்கு கொடுக்கவேண்டிய செய்தியையும் பெற்றுக்கொள்ளுகிறார். இந்த தரிசனங்கள் மற்றும் நிருபங்களின் தொகுப்பே வெளிப்படுத்தின விசேஷம். பத்மூ தீவிலிருந்து விடுவிக்கப்பட்டு, கி.பி. 97ல் எபேசு பட்டணத்திற்கு திரும்புகிறார்.

## பிலிப்பு

பிலிப்பு, யோவான் ஸ்நானகனின் சீஷர்களில் ஒருவர் என்று முதல் மூன்று சுவிசேஷங்களில் (மத்தேயு, மாற்கு, லூக்கா) குறிப்பிடப்பட்டுள்ளார்.

சுவிசேஷங்கள் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளில் இடம்பெற்றுள்ள சீஷர்கள் பட்டியலில் பிலிப்புவின் பெயரும் அந்திரேயாவின் பெயரும் இணைந்தே இடம்பெற்றுள்ளது.

யோவான் சுவிசேஷத்தில், இவர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தைக் குறித்தும் வரப்போகிற மேசியாவைக் குறித்தும் அறிந்திருந்த ஒரு நபராக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

பிலிப்பு மிஷன் ஊழியத்தில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார் (யோவான் 1:43-46; 12:21-22). ஐயாயிரம்பேரை இயேசு போஷிக்கும் சம்பவத்தில் பிலிப்பு ஆவிக்குரிய பார்வையில்லாத இயல்பான நபராய் தன்னைக் காண்பிக்கிறார் (யோவான் 6:5-7; 14:7-9).

எபேசு பட்டணத்திற்கு நூறு மைல் தொலைவில் இருக்கும் ஹெய்ரபோலிஸ் என்ற இடத்தில் இவர் மரணமடைந்தார் என்று இரண்டாம் நூற்றாண்டின் பாரம்பரியம் நம்புகிறது. பிலிப்பு சிலுவையிலறையப்பட்டார் என்று இன்னொரு பாரம்பரியம் சொல்லுகிறது. எனவே இடைக்கால ஓவியங்களனைத்தும் பிலிப்புவை சிலுவையிலறையப்பட்டவராகவே சித்தரிக்கிறது.

## நாத்தான்வேல் (பர்தொலொமேயு)

அராமாயிக்கிலிருந்து கிரேக்கத்திற்கு: தொமேயுவின் மகன்.

நான்கு சுவிசேஷங்களிலும் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) இடம்பெற்றுள்ள அப்போஸ்தலர்கள் பட்டியலில் பர்தொலொமேயுவின் பெயர் இடம்பெற்றுள்ளது. மத்தியாவை தேர்ந்தெடுக்கும்போதும் இவர் இருந்துள்ளார்.

பிலிப்பு இயேசுவை மேசியாவாக அறிமுகப்படுத்தி, கலிலேயாவிலுள்ள கானா ஊரைச் சேர்ந்த பர்தொலொமேயுவைக் (நாத்தான்வேல்) கூட்டி வருகிறார் (யோவான் 21:2).

இயேசு உயிர்த்தெழுந்து தரிசனமாகியபோது, அதின் கடைசி தரிசனத்தில் இவர் ஏழு அப்போஸ்தலர்களோடு நின்றிருந்தார் என்று யோவான் சுவிசேஷம் அறிவிக்கிறது (யோவான் 21:2).

அவர் இந்திய தேசம் முழுவதும் பிரசங்கித்தார் என்றும் மத்தேயு சுவிசேஷத்தை அவர்களின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அவருடைய ஊழியத்தின் பின்நாட்களில், பர்தொலொமேயு கல்லெறியப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, தன்னுடைய எஜமானருக்காய் அர்மீனியாவிலுள்ள அல்பினோபோலிஸ் என்ற இடத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

## தோமா

எபிரெயம்: இரட்டையர்

சந்தேக தோமா என்று அறியப்பட்ட இவர், எதிர்மறை சிந்தை கொண்டவர், நேர்மையானவர் மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதலை சந்தேகித்த இவர் இயேசுவின் காயங்களை தொட்ட மாத்திரத்தில் தன்னுடைய சந்தேக எண்ணத்திலிருந்து விடுபட்டார்.

பெந்தெகொஸ்தே நாளில் மேல்வீட்டில் கூடியிருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இயேசு கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் மேல் வீட்டில் சீஷர்களோடு பந்தியிருக்கையில் கிறிஸ்துவோடு தோமா உரையாடுவதைப் பார்க்கமுடியும். இயேசு தன் சீஷர்களோடு அமர்ந்து அவருடைய புறப்படுதலைக் குறித்து அவர்களுக்கு அறிவித்தார்.

இயேசு அவர்களுக்கு தானே வழி என்றும் ஜீவன் என்றும் அறிவிக்கிறார்.

இயேசுவின் சிலுவை மரணத்திற்கு பின்னர், அவரவர் தங்களை மறைத்துக்கொண்டபோது, இயேசு சீஷர்களுக்கு பிரசன்னமானபோது, தோமா அவர்களோடு இல்லை (யோவான் 20:19-24).

தோமா உயிர்த்தெழுந்த ராஜாவை புரிந்துகொண்டு, “என் கர்த்தாவே, என் தேவனே” என கதறினார்.

பாரம்பரிய தகவலின்படி, தோமா பெர்சியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கடந்து சென்றார். இவர் சென்னை மைலாப்பூரில் இரத்தசாட்சியாக மரித்தார்.

## மத்தேயு

**கிரேக்கம்: தேவனுடைய பரிசு**

மத்தேயுவின் நிஜமான பெயர் லேவி. இவர் கப்பர்நகூமைச் சேர்ந்தவர் (மாற்கு 2:14).

**மத்தேயு 9:9**, இயேசுவுக்கு பிரதியுத்தரமாக, “அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.”

முதல் மூன்று சவிசேஷங்களிலும் (மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா) ஆயக்காரனாகிய மத்தேயுவை தன்னுடைய சீஷனாய் இயேசு தெரிந்துகொண்டது அதிர்ச்சியூட்டும் செய்கையாகவே விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆயக்காரராய் மத்தேயு வணிகர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரியை வசூலித்து ரோம பேரரசிடம் ஒப்படைத்தார். அந்நாட்களில் ஆயக்காரர்கள் தங்களுடைய சுய ஆதாயத்தையும் கருத்தில்கொண்டு வரி வசூலித்ததினால் அவர்கள் பாவிகளாய் கருதப்பட்டனர்.

மத்தேயு இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்துகிறார். அதில் ஆயக்காரர்களுக்கும் பாவிகளுக்கும் அழைப்பு கொடுக்கிறார் (லூக்கா 5:29). இயேசு இதுபோன்ற துன்மார்க்கமான கூட்டத்தினரோடு பந்தியிருப்பதை பரிசேயர்கள் விமர்சித்தனர். ஆனால் இயேசு, “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்” என்று அவர்களைக் கடிந்துகொள்ளுகிறார் (லூக்கா 5:32).

இயேசுவின் போதனைகளே திருச்சபையை வழிநடத்தக்கூடிய ஆதாரங்கள் என்று மத்தேயு வலியுறுத்தினார்.

மத்தேயு எத்தியோப்பியாவிலும் அதின் பின்பு எகிப்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். ஹிர்கேனஸ் மன்னனின் தலைமையில் ஈட்டியினால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

### யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்)

யாக்கோபைக் குறித்து குறைவான தகவலே இடம்பெற்றுள்ளது. இவர் மரியாளின் (இயேசுவின் தாய் அல்ல) மகனாகிய சின்ன யாக்கோபு என்றும் யோசேயின் சகோதரன் என்றும் அறியப்படுகிறார் (மாற்கு 15:40; மத்தேயு 27:56).

இந்த “சிறிய” அல்லது “இளைய” என்னும் அடையாளம் (கிரேக்கத்தில் மைக்ரோஸ்) இயேசுவின் சகோதரராகிய யாக்கோபிலிருந்தும் செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபிலிருந்தும் இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

### செலோத்தியனாகிய சீமோன்

சீமோன், தேசப்பற்று மிக்க ஒரு செலோத்தியனாக, ரோமர்களை தேசத்தை விட்டு அப்புறப்படுத்த எண்ணினார்.

இவருடைய குழுவினரின் செய்கைகள் இரத்தஞ்சிந்தும் கலகங்களாகவே இருந்தது. சீமோனைக் குறித்தும் யூதாஸைக் குறித்தும் (யூதாஸ் காரியோத் அல்ல) அதிகம் அறியப்படவில்லை. இவர் பெர்சியாவில் இரத்தசாட்சியாய் மரித்தார் என்னும் தகவலை “சீமோன் மற்றும் யூதாவின் வைராக்கியம்” என்னும் தள்ளிபடியாகப் பதிவிலிருந்து அறிகிறோம்.

### யூதாஸ் ததேயு லெபேயு

கிரேக்கம்: “பெரிய இதயம்” மற்றும் “துணிச்சல்”

ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவர் அவரை நோக்கி: “ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன” என்றார். இயேசு அவருக்குப் பிரதியுத்தரமாக: “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” என்று பதிலளிக்கிறார் (யோவான் 14:22).

### யூதா ஸ்காரியோத்

இவருடைய தகப்பனார் “சீமோன் ஸ்காரியோத்” என்று அழைக்கப்படுவதால், “ஸ்காரியோத்” என்பது அவருடைய பிறந்த ஊராக இருந்திருக்கலாம் (யோவான் 6:7; 13:2, 26).

இயேசுவை பின்பற்றும்படிக்கு அழைப்பு பெற்ற மாத்திரத்தில், பன்னிருவருக்கும் இவர் பொருளாளராய் நியமிக்கப்பட்டார் (யோவான் 12:4-6; 13:29).

பொருளாளராய் இருந்த நாட்களில் இவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை கையாடல் செய்ததாகவும் யோவான் சுவிசேஷம் அறிவிக்கிறது (யோவான் 12:6).

இயேசுவை காட்டிக்கொடுத்ததினால் இவர் பிரபலமாகவில்லை. இவர் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டார் என்று லூக்காவும் யோவானும் அறிவிக்கிறார்கள் (லூக்கா 22:3; யோவான் 13:2).

கெத்செமனே தோட்டத்தில் ஒரு ரோம படை வீரர்களை வரவழைத்து இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தார் (மத்தேயு 26:47-56; மாற்கு 14:43-52; லூக்கா 22:47-53; யோவான் 18:2-12). ஆனால் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, யூதாஸ் தான் விலையாகப் பெற்றுக்கொண்ட வெள்ளிக்காசை தேவாலயத்தில் திருப்பிக்கொடுத்துவிட்டார். ஆலயத்திலிருந்து வெளியே வந்து மரத்தில் தொங்கி, தன் உயிரை மாய்த்துக்கொண்டார் (மத்தேயு 27:3-10; அப்போஸ்தலர் 1:18-19).

கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்குப் பின், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் வரிசையில் யூதாஸுக்கு பதிலாக மத்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 1:26).

## பொதுவான மற்றும் சாதாரணமான நபர்கள்

இந்த மனிதர்களை விசேஷமானவர்களாய் மாற்றியது எது?

இந்த மனிதர்களை வித்தியாசமானவர்களாய் மாற்றியது எது?

இந்த மனிதர்களை வெற்றிபெறச்செய்தது எது?

நீங்கள் எப்படி?

நாம் படித்த இந்த நபர்களைப்போல இருப்பது சாத்தியமா?

இன்றும் இயேசு கிறிஸ்து ஆண்களையும் பெண்களையும், சிறுவர் சிறுமியரையும் “எனக்கு பின் சென்று வா” (லூக்கா 5:27) என்று அழைக்கிறார். அதைச் செய்வதற்கு நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்களா?

கிறிஸ்துவை பின்பற்றுவது என்றால் என்ன?

இந்த வேதப்பகுதியில் நாம் படித்த இந்த மனிதர்கள் அனைவரும் நம்மைப் போன்று சாதாரணமானவர்கள் தான். அவர்கள் விசேஷித்த சக்தி படைத்தவர்கள் அல்ல. அவர்கள் செல்வ செழிப்பில் வாழ்ந்தவர்கள் இல்லை. அதிகம் கற்றுத்தேர்ந்தவர்கள் இல்லை.



அவர்கள் மிகவும் சாதாரணமான மனிதர்கள். ஆயினும் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் மிகவும் சிறந்தவர்களாய் விளங்கினர்.

இவர்களுடைய மேன்மைக்கு இங்கு ஓர் ஆதாரம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த நாட்களில் ஆட்சிசெய்த ரோம அதிபதியின் பெயர் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

லூக்கா 3:1, திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

இந்த நபர் ரோம சாம்ராஜ்யத்தை 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு ஆட்சிசெய்தான். இவரே உலக வரலாற்றில், ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் அதிகாரம் படைத்த ஒரு நபராய் இருந்திருக்கவேண்டும்.

திபேரியுவைக் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

அவர் என்ன சொன்னார்? என்ன செய்தார் என்பது தெரியுமா?

அவருடைய வாழ்க்கையைக் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அவர் மரணத்தைக் குறித்து ஏதாவது தெரியுமா?

பேதுருவையும் பவுலையும் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

திபேரியு ராயனைக் குறித்த தகவலை விட இந்த இரண்டு மனிதர்களைக் குறித்து உங்களுக்கு அதிகம் தெரியுமல்லவா?

கிறிஸ்தவரல்லாதவர்களும் பவுலையும் பேதுருவையும் குறித்து சில காரியங்களை அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் திபேரியுராயனைக் குறித்து அதிகம் அறியவில்லை. இன்று சிறுவர்களுக்கு பீட்டர், பால், ஜாண், அல்லது தாமஸ், அல்லது ஜேம்ஸ் (ஜிம்) என்று பெயரிடுவதை பார்த்திருக்கிறீர்களா?

திபேரியு என்ற பெயரில் உங்களுக்கு எத்தனை பேரைத் தெரியும்?

சீஷர்களுக்கு என்று ஒரு விசேஷித்த மரியாதை உள்ளது. அவர்கள் பொதுவான மற்றும் சாதாரணமான மனிதர்கள், ஆனால் தேவன் அவர்களை சிறந்தவர்களாய் மாற்றினார். அவர்களுடைய இரகசியம் என்ன? எது இந்த நபர்களை சிறந்தவர்களாய், வித்தியாசமானவர்களாய் மாற்றியது?

அப்போஸ்தலர் 4:13, பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.

பேதுருவும் யோவானும் அவர்களுடைய எதிரிகளின் முன்னிலையில் இருக்கின்றனர். அவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்ததினால் கைது செய்யப்பட்டனர் (வச.2-3ஐ காண்க).

அவர்களை கைது செய்த யூத தலைவர்கள், அவர்கள் பேதுரு, யோவான் என்று அறிந்திருந்தனர்.

பேதுருவும் யோவானும் பொதுவான மற்றும் சாதாரணமான மனிதர்களே. அந்நாட்களில் இருந்த பிரபலமான பள்ளிக்கூடங்களில் கல்வி கற்றவர்கள் அல்ல. ஆனால் அவர்களிடத்தில் விசேஷமாய் ஏதோ இருக்கிறது என்பதை அவர்களின் எதிரிகள் கூட அறிந்திருந்தனர்.

இயேசுவே அந்த மாற்றத்திற்கு காரணம். இயேசு இந்த இரண்டு மனிதர்களையும் விசேஷித்தமானவர்களாய் மாற்றினார். இரண்டு சாதாரணமான நபர்களை (பேதுரு மற்றும் யோவான்) இயேசுவிடம் விட்டால், அதின் விளைவு இரண்டு அசாதாரணமான மனிதர்களை நாம் காணக்கூடும்!

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் இன்று உன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

- நீங்கள் விசேஷித்தமான நபராய் இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு விசேஷமான திறமைகள் இல்லாமல் இருக்கலாம்.
- உங்கள் பள்ளியில் அல்லது வகுப்பில் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு நபராய் நீங்கள் இல்லாமல் இருக்கலாம்.
- நீங்கள் சர்வ சாதாரணமான ஒரு நபராய் இருக்கலாம். ஆனால் அசாதாரணமான இரட்சகராகிய இயேசு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்.

**தேவனை உங்களுடைய வாழ்க்கையில் கிரியை செய்ய அனுமதிக்கிறீர்களா?**

தேவன் பெரிய காரியங்களை செய்வதற்கு மனிதர்களை தேடும்போது, அவர் உங்களுடைய திறமைகளை பார்ப்பதில்லை. திறமைகள் கர்த்தருடையது. மனிதனுடையது அல்ல. தேவன் உங்களுடைய ஆயத்தத்தை எதிர்பார்க்கிறார். பயன்படுகிற நபரை தேவன் தேடுகிறார். அணுகக்கூடிய நபரை தேவன் எதிர்பார்க்கிறார். அப்போது அவர் உங்களை அணுகி, உங்களுடைய ஜீவியத்திலும் இருதயத்திலும் கிரியை செய்யமுடியும்.

ஆயத்தமாயிருக்கக்கூடிய நபர், “தேவனே, இதோ அடியேன். நான் உம்மை நேசிக்கிறேன், உமக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன், நான் என்ன செய்யவேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அதை நான் செய்ய விரும்புகிறேன். அதை நான் மட்டும் தனியே செய்ய முடியாது, ஆனால் உம்முடைய துணையோடும் வல்லமையோடும் உமக்கு பயன்படுகிற ஊழியனாய் என்னால் இருக்கமுடியும்” என்று சொல்லக்கூடும்.

அறுவை சிகிச்சை நிபுணரின் கையுறையை எடுத்துக்கொள்வோம். கையுறையினால் தானாகவே அறுவை சிகிச்சையை செய்ய முடியுமா?

மருத்துவர் கையுறையைப் பயன்படுத்தவேண்டிய நேரத்தில் அந்த கையுறை ஆயத்தமாயிருந்தால் மட்டுமே அதை அவரால் பயன்படுத்த முடியும்?

அழுக்காயிருக்கிற கையுறையை மருத்துவர் பயன்படுத்துவாரா?

தன்னுடைய சீஷர்களை எடுத்து பயன்படுத்துவதற்கு அவர்கள் பரிசுத்தமாயிருக்கவேண்டும் என்று இரட்சகர் விரும்புவாரா?

யோவான் 13:8, பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான்.

தேவன் மனிதர்களைத் தேடும்போது, அவர்கள் செல்வந்தர்களாயிருக்கிறார்களா, பலமானவர்களாயிருக்கிறார்களா, விசேஷமானவர்களாயிருக்கிறார்களா, நன்கு கற்றுத்தேர்ந்தவர்களா என்று பார்ப்பதில்லை. இவைகளை தேவன் பொருட்படுத்துவதே இல்லை. தேவன் மனிதனைத் தேடும்போது, அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்களா என்பதையே பார்க்கிறார். தேவன் தன்னுடைய அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுக்கும்போது, அதில் சில மீனவர்கள், ஒரு ஆயக்காரன், ஒரு செலோத்தியன் என்று தேர்வுசெய்கிறார்! இவர்கள் மிகவும் சாதாரணமான மக்கள். ஆனால் அசாதாரணமான ஒரு இரட்சகரின் அழைப்பிற்கு அற்புதவிதமாய் செவிசாய்த்து தங்கள் ஆயத்தத்தை பிரதிபலித்தனர்.

1 கொரிந்தியர் 1:26-27, எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

மனிதனுடைய ஞானமோ அல்லது பராக்கிரமமோ எண்ணப்படுவதில்லை. தேவன் பைத்தியமான, பெலவீனமான மனிதர்களை தெரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்!

**இதைச் செய்வதினால் எல்லா மகிமையும் யாருக்கு போகிறது?**

1 கொரிந்தியர் 1:28-31, உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 29. மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 30. அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, 31. அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

## 1. சீஷனாயிருப்பதற்கான விலைக்கிரயம்

விலையுள்ள எதுவொன்றும் விலைக்கிரயம் கொடுத்து வாங்கவேண்டியிருக்கும். வெகு குறைவான விலையுள்ள ஒன்று தரத்திலும் குறைவுள்ளதாகவே இருக்கும். பெரிய கடைகளின் வாசலில் இருக்கும் சில இயந்திரங்களில் நாணயத்தைப் போட்டால் அதிலிருந்து உங்களுக்கு மோதிரம் கிடைக்கும். அதே மோதிரத்தை நீங்கள் நகைக்கடையில் போயும் வாங்கலாம். எது விலைமதிப்புள்ள மோதிரம்? எந்த மோதிரத்தை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்? எந்த மோதிரம் விலை அதிகமானது?

“நீ கொடுத்த விலைக்கு உகந்ததையே பெற்றுக்கொள்வாய்” என்னும் பழமொழி உண்மையானது. 25 டாலருக்கு ஒரு மிதிவண்டியை நீங்கள் வாங்கினால், அது நல்ல

மிதிவண்டியாய் இருக்காது. அது நிச்சயமாய் புதிய வண்டியாய் இருக்காது. இயேசுவின் சீஷனாயிருப்பதற்கு விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டும். அது தகுதியுள்ள விலைக்கிரயமே. அதை செலுத்துவது சரியானதே.

நாம் இந்த பாடத்திட்டத்தில் படித்த பன்னிரண்டு சீஷர்களை சற்று யோசித்துப்பாருங்கள். இவர்கள் விலைக்கிரயம் செலுத்தினார்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு, தொழிலை விட்டுவிட்டு, தங்கள் ஆஸ்திகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவை பின்பற்றினர். அதில் பலர் தங்களுடைய இரத்தசாட்சியான மரணத்தை விலைக்கிரயமாய் செலுத்தினர்.

**மாற்கு 10:28, அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.**

இயேசுவை பின்பற்றுவதற்கு இவைகளையெல்லாம் விட்டுவிடுவது தகுதியானதா? பேதுருவும் மற்ற சீஷர்களும் விலைக்கிரயம் செலுத்தினர். ஆனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழப்பில் முடித்தனரா அல்லது ஆதாயத்தில் முடித்தனரா?

**மத்தேயு 10:39, தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.**

விலைமதிக்க முடியாத, விலை அதிகமுள்ள எதையாவது நினைவுகூருங்கள். ஒரு விலைக்கிரயமும் செலுத்தாதவன் எதையுமே பெற்றுக்கொள்வதில்லை. எவனொருவன் அதிக விலைக்கிரயம் செலுத்துகிறானோ அவன் அதிகம் பெற்றுக்கொள்கிறான்.

**மாற்கு 10:29-30, அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், 30. இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.**

இயேசு தன்னுடைய சீஷர்கள் எதையாகிலும் பெற்றுக்கொள்வார்கள் அல்லது ஆதாயப்படுத்திக்கொள்வார்கள் என்று வாக்குப்பண்ணியதுண்டா?

இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் என்ன ஆதாயத்தைப் பெற்றனர்?

வரப்போகிற எதிர்காலத்தில் அவர்கள் எதை ஆதாயப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்?

ஒரு விசுவாசியாய் இன்று யோசித்துப்பாருங்கள்.

உண்மையுள்ள விசுவாசிகளாய் இருப்பதற்கு ஏதாகிலும் விலைக்கிரயம் செலுத்தியாகவேண்டுமா?

விசுவாசிகள் எதையாகிலும் இழக்க வேண்டுமா? பெற்றுக்கொள்ளப்போகிற ஆதாயத்திற்கு அந்த இழப்பு தகுதியானதா?

இந்த வாழ்க்கையில் விசுவாசிகள் ஆதாயப்படுத்திக்கொள்கிற சில காரியங்கள் யாவை?

இரட்சிக்கப்படாதவர்களிடத்தில் இல்லாத எதை விசுவாசிகள் இந்த வாழ்க்கையில் சுதந்தரித்துள்ளார்கள்?

நாம் விசுவாசிகளாய் நிலைத்திருப்பது மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்கு ஏன் அவசியமானது?

மரணத்திற்கு பின்னான வாழ்க்கையில் இரட்சிக்கப்படாதவர்கள் பெற்றுக்கொள்ளாத எதை விசுவாசிகள் பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்?

## 2. பூமிக்குரிய ஆஸ்திகள்

நாம் படித்த இந்த சீஷர்கள் யாரும் செல்வந்தர்கள் இல்லை. அவர்கள் பூமிக்குரிய ஆஸ்திகளை பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இல்லை. அதில் அநேகர் தங்களுடைய மீன்பிடி தொழிலை விட்டு தேவனை பின்பற்றினார்கள்.

பேதுருவுக்கு தன்னுடைய வரியைக் கட்டுவதற்கு கூட வசதியில்லாதிருந்தது (மத்தேயு 17:24-27).

பவுல் தன்னுடைய ஊழியத்தை தாங்குவதற்கு கூடார வேலைகளைச் செய்தார் (அப்போஸ்தலர் 18:3).

பேதுருவிடம் எவ்வளவு பணம் இருந்தது?

அப்போஸ்தலர் 3:6, அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

2 கொரிந்தியர் 6:10, துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

இந்த மனிதர்கள் ஏழ்மையானவர்கள். ஆனால் அநேகரை அவர்கள் ஐசுவரியவான்களாக்கினர்.

அது எப்படி சாத்தியம்?

ஏழையாயிருக்கிற ஒருவன் எப்படி மற்றவர்களை ஐசுவரியவானாக்க முடியும்?

இந்த சீஷர்களிடம் என்ன இருந்தது, பணத்தினால் விலை கொடுத்து வாங்க முடியாத எதை இவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்?

ரோமர் 6:23, பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

அது எப்படி சாத்தியமாகும்?

எதுவுமேயில்லாத ஒரு நபர் எல்லாவற்றையும் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?

காலியாக இருக்கும் ஒரு மனிதனின் கைகள் எப்படி அதேநேரத்தில் நிரம்பியிருக்கமுடியும்?

இதற்கு விடை மிகவும் எளிதானது.

பொருளாதார தேவைகளை பொருட்படுத்தும்போது சீஷர்கள் யாரும் செல்வந்தர்கள் இல்லை, ஆனால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களிடம் இருந்தது. அவர்களின் எல்லா தேவைகளையும் தேவன் சந்தித்தார் (மத்தேயு 6:28-33), ஆனால் அவர்களின் ஆவிக்குரிய ஆஸ்திகளை கணக்கிட்டால் (நித்திய ஆசீர்வாதம்), அவர் ஆவிக்குரிய கோடீஸ்வரர்கள்!

பணத்தினால் விலை கொடுத்து வாங்கமுடியாத, இரட்சிக்கப்படாதவர்களிடம் இல்லாத எது இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளிடம் உள்ளது?

ஒரு மனிதன் மரிக்கும்போது அவனோடு எவ்வளவு பணத்தைக் கொண்டுபோக முடியும்?

எவ்வளவு ஆஸ்திகளை கொண்டுபோக முடியும்?

எத்தனை வீடுகள், படகுகள், கார்கள், நீச்சல் குளம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவைகளை கொண்டுபோக முடியும்?

விசுவாசிகள் மரிக்கும்போது, மறு வாழ்க்கையில் அவர்களுக்கென்று ஏதேனும் ஆஸ்திகள் தங்கியிருக்குமா?

ஒரு உண்மையான விசுவாசி இந்த உலகக் காரியங்களை மறுதலித்து அவைகளை விட்டுவிடவேண்டும் (லூக்கா 14:33).

ஒரு விசுவாசி தனக்குண்டான சொத்துகள், பணம் மற்றும் ஆடைகள் ஆகிய அனைத்தையும் விட்டுவிடவேண்டும் என்று அர்த்தமல்ல. அதாவது, “என்னிடத்தில் ஒன்றுமில்லை. என்னிடத்தில் உள்ளவைகள் அனைத்தும் தேவனுக்குச் சொந்தமானவைகள். நான் தேவனுக்கு சொந்தமானவன். எனக்குரியவைகள் அனைத்தும் அவருக்கே சொந்தம்” என்று சொல்லத்தக்கவராய் ஒரு விசுவாசி இருக்கவேண்டும் (1 கொரிந்தியர் 6:19-20).

இதை உங்களால் சொல்ல முடியுமா?

உங்களுக்குரியவைகள் அனைத்தும் கிறிஸ்துவுக்கு சொந்தமாகவில்லை என்றால், நீங்களும் கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் இல்லை.

### 3. தேவன் முதலாவதாய் இருக்கவேண்டும்

ஒருவேளை யாராகிலும், பேதுரு அல்லது யோவான் அல்லது பவுல் ஆகியவர்களிடத்தில் “உங்களுக்கு யார் மிகவும் முக்கியமானவர்கள்?” என்று கேட்பார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அதற்கு அவர்கள், “என்னுடைய மனைவி” அல்லது “என் சகோதரர்” அல்லது “என்னுடைய தகப்பனார்” அல்லது “என்னுடைய தாய்” அல்லது “என்னுடைய நெருங்கிய சிநேகிதர்” என்று பதிலளிப்பார்களா?

இல்லை, அவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் இயேசுவே மிக முக்கியமான நபர் என்று ஒன்றுபோல சொல்லுவார்கள்.

மத்தேயு 10:37, தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

உங்கள் தகப்பனையும் தாயையும் நேசிக்கவேண்டாம் என்று இயேசு சொன்னாரா?

அவர் நம்முடைய வாழ்க்கையில் முதலாவதாக இருக்கவேண்டும்! அவர் நம்முடைய முதலாவது மற்றும் மேன்மையான நம்பிக்கையாய் இருக்கவேண்டும்.

வி.ஐ.பி. என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆங்கிலத்தில் அதற்கு மிக முக்கியமான நபர் என்று அர்த்தம்.

இயேசு வி.ஐ.பி. மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மேலானவர். அவர் ஆங்கிலத்தில் எம்.ஐ.பி என்று அழைக்கப்படவேண்டியவர். அதற்கு அதிக முக்கியமான நபர் என்று அர்த்தம். தேவன் உன்னுடைய வாழ்க்கையில் அதிக முக்கியமான நபராய் இருக்கிறாரா?

தேவன் நம்முடைய வாழ்க்கையில் முதன்மையான நபராய் இருப்பார் என்றால், நாம் மற்ற ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு நம் அன்பை வெளிப்படுத்தமுடியும். நம்முடைய நேசித்திற்குரியவர்களிடத்தில், மகளாக அல்லது மகளாக, சகோதரனாக அல்லது சகோதரியாக, சிநேகிதனாக நாம் சரியாய் இருப்பதற்கு தேவன் உதவி செய்வார்.

#### 4. உலகத்தால் வெறுக்கப்படுதல்

யோவான் 15:18-20, உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.

சீஷன் என்றால், பிசாசின் உலகத்தில் தேவ மனிதனாய் வாழ்தல் என்று அர்த்தம். தேவனைப் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்பவர்களை இரட்சிக்கப்படாத உலகம் என்றுமே பாராட்டாது. நாம் இந்த பகுதியில் படித்த சீஷர்களை சற்று நினைத்துப் பாருங்கள்.

அவர்கள் அனைவரும் உபத்திரவப்பட்டனர், அதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினிமித்தம் இரத்தசாட்சியாய் மரித்துள்ளனர். அவர்கள் உலகத்தில் பிரசித்திப்பெறவில்லை. அதற்கு பதிலாக, இயேசு சொன்னதுபோல அவர்கள் வெறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

1 கொரிந்தியர் 4:13, தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

இந்த உலகம் நம்மை கேவலமானவர்களாய் நினைத்திருக்கிறது. அவர்கள் நம்மை அழுக்காய், கறையாய், குப்பையாய் எண்ணியுள்ளனர். குப்பைகளிலிருந்து மக்கள் ஒதுங்கியிருக்கவே விரும்புவர். அப்படித்தான் இந்த உலகம் நம்மை நினைத்திருக்கிறது!

இந்த துணிச்சல்கொண்ட சீஷர்கள் உலகத்தினால் வெறுக்கப்பட்டனர், ஆனால் கிறிஸ்துவினால் நேசிக்கப்பட்டனர்.

நீங்கள் எப்படி?

உங்களுக்கு எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது? இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது? அல்லது தேவன் உங்களை எப்படி பார்க்கிறார்?

பிசாசின் மாம்ச உலகத்திற்கு நீங்கள் உட்பட விரும்புகிறீர்களா? அல்லது கிறிஸ்துவின் மகிமையான ராஜ்ஜியத்திற்கு உட்பட விரும்புகிறீர்களா?

உலகத்தின் பாராட்டு உங்களுக்கு வேண்டுமா? அல்லது தேவனுடைய பாராட்டு உங்களுக்கு வேண்டுமா?

ஆசீர்வாதத்தின் செவ்வையான பாதையில் இரட்சகரை பின்பற்ற விரும்புகிறீர்களா? அல்லது உலகத்தின் குறுக்கு பாதையில் அழிவை தேடி செல்ல விரும்புகிறீர்களா?

அது உங்களுடைய விருப்பம்.

## 5. மாணவனாய் இருத்தல்

யோவான் 8:31, இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்.

இயேசு இப்படியாக சொல்லுகிறார். சீஷன் என்றால் “மாணவன்” என்று பொருள்.

நீங்கள் இயேசுவின் மாணவனா?

அவர் உங்களின் ஆசிரியரா?

வேதம் உங்களின் பாடப்புத்தகமா?

உங்கள் வேதாகமத்தை திருச்சபைக்கு செல்லும்போது எடுத்துச் செல்லுகிறீர்களா?

ஏன்? ஏன் எடுத்துச் செல்வதில்லை?

வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் உங்கள் வேதாகமத்தைத் திறக்கிறீர்களா?

எப்போது? ஏன்?

அதிலுள்ள ஒவ்வொரு புத்தகங்களும் உங்களுக்கு என்ன சொல்கிறது?



கடந்த வாரத்தில் தேவன் உங்களுக்கு ஏதாகிலும் கற்றுக்கொடுத்தாரா?

## 6. கீழ்ப்படிதல்

லூக்கா 6:46, என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?

தேவனை பின்பற்றுகிறேன் என்று சொல்லி தேவனுக்கு கீழ்ப்படியாதவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

ஒரு சீஷன் தேவனிடத்தில் தன் அன்பை எப்படி வெளிப்படுத்தமுடியும்?

யோவான் 14:15,21,23,

15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று கேட்பதும் நீங்கள் சீஷனா என்று கேட்பதும் ஒன்றுதான்.

நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை உங்கள் கீழ்ப்படிதலின் மூலம் காண்பிப்பது மற்றொரு காரியம். கீழ்ப்படிதல் என்பது செயல்படும் விசுவாசம்.

தேவனுக்குக் கீழ்ப்படிவதென்பது ஆச்சரியமான ஒன்று.

கீழ்ப்படிதலின் ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் தேவனுக்குக் கீழ்ப்படிவது எப்படி?

பள்ளியில்?

திருச்சபையில்?

அக்கம்பக்கத்தில்?

## 7. சரணடைதல்

லூக்கா 9:23, பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

நீங்கள் சுயத்திற்கு “இல்லை” என்றும் கிறிஸ்துவுக்கு “ஆம்” என்றும் பதிலளிக்கவேண்டும் என்பதே அதற்கான அர்த்தம்.

கதவில் கைப்பிடியில் தொங்கிக்கொண்டிருக்கும் கையுறையையோ அல்லது மருத்துவரின் கையை உள்ள நுழைக்க அனுமதிக்காத கையுறையை மருத்துவர் பயன்படுத்தமுடியாது. கையுறை பொதுவாக அப்படி செய்யாது. ஆனால் மக்கள் செய்யக்கூடும். “மருத்துவரே, என்னை நிரப்பி பயன்படுத்தும், நான் என்ன செய்யவேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அதை நான் செய்கிறேன்” என்று சொல்லும் கையுறையையே தேவனால் பயன்படுத்த முடியும்.

தனித்துத் திரிகிற முரட்டுத்தனமான காட்டுக் குதிரையை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? அந்த வகையான குதிரைகள் உடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் அது தன் எஜமானுக்கு செவிகொடுக்கும். செவிகொடுக்காத காட்டு குதிரை பிரயோஜனப்படாது.

வேலை செய்யக்கூடிய உறவு அந்த குதிரைக்கு தன் எஜமானிடம் இருக்காது.

அது உடைக்கப்பட்டு கட்டுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே தன் எஜமானுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு விரும்பி ஒத்துழைக்கும். அந்த உறவினால் ஏற்படும் அனைத்து ஆசீர்வாதங்களையும் தன் எஜமானிடத்திலிருந்து அது பெற்றுக்கொள்ளும் (அன்றாட தேவைகள், ஆகாரம் மற்றும் தங்குமிடம் போன்றவைகள்).

அதேபோல நாமும் நம்முடைய எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவோடு ஒத்துழைத்து அவரால் பயன்படுத்தப்படவேண்டும். அதைச் சொல்லுவதற்கு ஒரு விசுவாசி முழுவதுமாய் உடைக்கப்படவேண்டும், அப்போதுதான் “நானல்ல, கிறிஸ்துவே” என்று சொல்லமுடியும் (கலாத்தியர் 2:20). இதுபோன்ற ஒரு உறவை தேவனோடு நாம் ஏற்படுத்திக்கொண்டால், நம்முடைய தேவனிடத்திலிருந்து வருகிற அனைத்து ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நாம் பூரணமாய் அனுபவிக்கமுடியும்.

## முடிவுரை:

### சுவிசேஷத்தின் செய்தி

இந்த பகுதியில் நாம் படித்த அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு.

அவர்களெல்லோரும் சுவிசேஷத்தின் நற்செய்தியை வைத்திருந்தனர். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை புறப்பட்டுப்போய் பிரசங்கித்தனர்.

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள உங்களிடத்தில் நற்செய்தி இருக்கிறதா?

அது என்ன செய்தி?

ஏன் அது நற்செய்தி?

உங்களுடைய மக்கள் இந்த செய்தியை அறிய வேண்டுமா? ஏன்? உங்களைப் போன்ற சாதாரணமான, எளிமையான நபரைக்கொண்டு அவர்களுக்கு நற்செய்தியை தேவனால் அறிவிக்க முடியுமா?

அவர் உங்களை எப்படி பயன்படுத்தக்கூடும்?

அவர் எப்போது உங்களை பயன்படுத்தக்கூடும்?

ஒருவர் சொல்லுகிறார், “எவரையும் இரட்சிக்க முடிந்த ஒருவரை யாருக்கோ சொல்லுவதற்கு நான் யாரோ.”

இயேசுவின் முதல் சீஷர்கள் இந்த நற்செய்தியை விரும்பினர். அவர்கள் அதை மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதையும் எவற்றினாலும் தடுக்கமுடியவில்லை. அவர்களுக்கு சுவிசேஷத்தின் மீதிருந்த அதிகப்படியான நேசத்தினிமித்தம், அவர்களால் மௌனமாய் இருக்கமுடியவில்லை. பலர் அதினால் மரிக்க நேரிட்டது.

உலகத்தில் பேசக்கூடிய நற்செய்தி கொஞ்சமே. செய்தி ஊடகங்கள் நிறைய கெட்ட செய்தியையும் ஆங்காங்கே சில நற்செய்திகளையும் அறிவிக்கிறது.

தேவன் இந்த உலகத்திற்கு சிறப்பான ஒரு நற்செய்தியை வைத்திருக்கிறார் (யோவான் 3:16).

இந்த நற்செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா?

அந்த நற்செய்தியை பிரகடனப்படுத்துகிறவர்களோடு நீங்கள் இணைந்துகொள்வீர்களா?

தேவன் உங்களுடைய திறமைகளை பார்க்கிறவரல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவர் என்ன எதிர்பார்க்கிறார்?